

உடனடி வெளியீட்டுக்காக

கூட்டமைப்பு அரசு மற்றும் மாகாண அரசு கூட்டாளிகள் மற்றும் ஸ்டெல்லான்ட்டிஸ் நிறுவனம் ஆகியவை செய்த முதலீடு பற்றிய அறிவிப்பினை ப்ராம்ப்ட்டன் நகர நிர்வாகம் வரவேற்கிறது

ப்ராம்ப்ட்டன், ON (மே 2, 2022) – ஸ்டெல்லான்ட்டிஸ் நிறுவனம் - ப்ராம்ப்ட்டனில் உள்ள தனது வசதியமைப்பு உட்பட - தனது கனடிய வாகன ஆலைகளில் மின்சார வாகனங்களை உருவாக்குவதில் உதவுவதற்காக கூட்டாட்சி மற்றும் மாகாண அரசாங்கங்கள் கூட்டாக \$1 பில்லியனுக்கும் மேலாக முதலீடு செய்வதாக இன்று வெளியிடப்பட்ட அறிவிப்பை ப்ராம்ப்ட்டன் நகர நிர்வாகம் வரவேற்கிறது. ஸ்டெல்லான்ட்டிஸ் தனது மின்சாரமயமாக்கல் திட்டப்பணிகளுக்காக மேலும் \$2.4 பில்லியன் முதலீடு செய்கிறது.

தனது ப்ராம்ப்ட்டன் அசெம்பிளி ஆலையில், பேட்டரி-மின்சார மற்றும் கலப்பின வாகனங்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட, நெகிழ்தன்மை கொண்ட அசெம்பிளி லைனை ஸ்டெல்லான்ட்டிஸ் நிறுவும். இந்த ஒட்டுமொத்த மாற்றமானது குறைந்த மாசு உமிழ்வு வாகனங்களுக்கான, வளர்ந்து வரும் நுகர்வோர் தேவையை பூர்த்தி செய்ய, வாகன உற்பத்தியாளரின் திறனை பரவலாக்கும். ஒன்ட்டாரியோவின் \$132 பில்லியன் வரையிலான அர்ப்பணிப்பு ப்ராம்ப்ட்டனில் உள்ள வசதியமைப்பின் நீண்ட கால எதிர்காலத்தைப் பாதுகாத்து தக்க வைக்க உதவுகிறது

ப்ராம்ப்ட்டனில் உள்ள ஸ்டெல்லான்ட்டிஸ் உற்பத்தி ஆலையானது, ப்ராம்ப்ட்டன் வாகனத் தொழிலுக்கான நங்கூரம் ஆகும், மேலும் உள்ளூர் பொருளாதாரத்தில் கணிசமாக தாக்கம் ஏற்படுத்துகிறது, இது உற்பத்திவகையில் சுமார் 3,000 வேலைவாய்ப்புக்களை வழங்குகிறது. இது மாகாணம் முழுவதும் பல மறைமுக வேலைவாய்ப்புக்களையும் வழங்குகிறது. ஒரு வாகன உற்பத்தி ஆலையில் இருக்கும் ஒவ்வொரு வேலைவாய்ப்புக்கும் நிகராக ஐந்து முதல் ஆறு மறைமுக வேலைவாய்ப்புக்கள் உருவாக்கப்படுகின்றன என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

ப்ராம்ப்ட்டனின் முன்னோடியான உற்பத்தித் துறையானது, ஒவ்வொரு தொழிற்சாலைகளிலும் ஒத்துழைப்பு, கூட்டாண்மை மற்றும் புதுமை படைப்புக்கான அடித்தளமாகும். இது ப்ராம்ப்ட்டனின் வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் மிகப்பெரிய தொழில்துறையாகும், இது நகரத்தின் தொழிலாளர் தொகுப்பில் கிட்டத்தட்ட நான்கில் ஒரு பங்கைக் கொண்டுள்ளது. ப்ராம்ப்ட்டனின் முன்னோடியான உற்பத்தித் துறை பணியாளர்களில் 23 சதவீதம் பேர் வாகனத் துறையில்தான் உள்ளனர்.

ப்ராம்ப்ட்டனின் வாகன உற்பத்தி தொழில் மற்றும் முன்னோடியான உற்பத்தித் துறை பற்றிய மேலும் தகவல்களுக்கு வருகை தரவும்: www.investbrampton.ca.

விரைவு கூற்றுக்கள்

- பிப்ரவரி மாதத்தில், ப்ராம்ப்ட்டனின் வாகனத் தொழிலின் முக்கியத்துவத்தைப் பற்றி விவாதிக்கவும், ஸ்டெல்லான்ட்டிஸ் ப்ராம்ப்ட்டன் அசெம்பிளி ஆலையில் முதலீடு செய்ய வேண்டியதன் அவசியத்தைப் பற்றிய விழிப்புணர்வை அரசாங்கத்தின் அனைத்து மட்டங்களிலும் ஏற்படுத்துவதற்காகவும், [ப்ராம்ப்ட்டன் வாகனத்தொழில் கருந்தரங்கு](#) ஒன்றை நகர நிர்வாகம் நடத்தியது. இந்தக் கருத்தரங்கில் ப்ராம்ப்ட்டன் நகர சபை உறுப்பினர்கள், பொருளாதார அபிவிருத்தி அலுவலர்கள், அமைச்சர்கள், உள்ளூர் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் MPPக்கள் கலந்து கொண்டு, ப்ராம்ப்ட்டன் வாகனத் தொழில்துறையின் எதிர்காலம் மற்றும் ஒன்ட்டாரியோ மற்றும் கனடாவின் மிகப்பரவலான வாகனத் தொழில்கள் குறித்து விவாதித்தனர்.
- டாட்ஜ் சார்ஜர்ஸ், டாட்ஜ் சேல்லஞ்சர்ஸ் மற்றும் கிறிஸ்லர் 300 வகை வாகனங்களை உற்பத்தி செய்யும் ஒரே ஆலை ப்ராம்ப்ட்டனில் இருக்கின்ற ஸ்டெல்லான்ட்டிஸ் உற்பத்தி ஆலையேயாகும்.
- ப்ராம்ப்ட்டனில் தயாரிக்கப்படும் கார்களில் 90 சதவீதத்திற்கும் அதிகமானவை ஏற்றுமதியாகின்றன; அவற்றில் பெரும்பான்மையாவை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
- ப்ராம்ப்ட்டனில் உள்ள வாகன உதிரிபாகங்கள் உற்பத்தித் துறையில் மேக்னா, மார்டின்ரியா, ஏபிசி டெக்னாலஜிஸ் மற்றும் பல நிறுவனகளுக்கு சொந்தமான உற்பத்தி ஆலைகள் உட்பட பல பெரிய நிறுவனங்கள் உள்ளன.

அறிஞர் கூற்றுக்கள்

“ப்ராம்ப்ட்டனில் எங்கள் ஸ்டெல்லான்ட்டிஸ் உற்பத்தி ஆலை துவக்கப்பட்டதன்பேரில் பெரியதொரு மற்றும் புதுமை படைக்கும் வகையிலான முன்னோடியான உற்பத்தித் துறையையும் மற்றும், பெருமைமிக்க வாகன உற்பத்தி தொழிலுக்கான வரலாற்றையும் ப்ராம்ப்ட்டன் கொண்டுள்ளது. மின்சார வாகனங்களை நோக்கிய உலகளாவிய வாகனத் தொழில்துறை மாற்றத்தின் ஒரு பகுதியாக நமது நகரம் இருக்கும் என்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், மேலும் இந்த கூட்டு முதலீட்டிற்காக கூட்டமைப்பு மற்றும் மாகாண அரசாங்கங்கள் மற்றும் ஸ்டெல்லான்ட்டிஸ் போன்ற மதிப்புமிக்க கூட்டாளர்களுக்கு நன்றி தெரிவிக்கிறோம். ப்ராம்ப்ட்டன் நகருக்கு, எங்கள் உள்ளூர் பணியாளர்களுக்கு மற்றும் எங்கள் வாகனத் துறைக்கான எதிர்காலம் பிரகாசமாக உள்ளது”

- பேட்ரிக் ப்ரவுன், மேயர், ப்ராம்ப்ட்டன் நகரம்

“ப்ராம்ப்ட்டனின் முன்னோடியான உற்பத்தித் துறையானது, நமது சமூகத்தில் உள்ள அனைத்து தொழில்களிலும் ஒத்துழைப்பு, கூட்டாண்மை மற்றும் புதுமை படைத்தலுக்கான அடித்தளமாக உள்ளது; இது வேலைவாய்ப்பு வகையில் நமது நகரத்தின் மிகப்பெரிய தொழில்துறையை முன் நிறுத்துகிறது. இன்று அறிவிக்கப்பட்ட முதலீட்டிற்காக எங்கள் அரசாங்க பங்களிகள் மற்றும் ஸ்டெல்லாண்டிஸ் நிறுவனம் ஆகியவற்றுக்கு எங்கள் நன்றி; மற்றும் இந்த முதலீட்டின் அவசியத்தை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்திய எங்கள் அர்ப்பணிப்புள்ள பொருளாதார மேம்பாட்டு அலுவலர்களுக்கு நன்றி. இது எங்கள் முழு சமூகத்திற்கும் பயனளிக்கும், மேலும் வாய்ப்புகளின் நகரமாக இருக்கும்; வாகனத் துறையின் மின்மயமாக்கலில் முன்னணியில் இருப்பதில் ப்ராம்ப்ட்டன் உற்சாகம் அடைந்துள்ளது.”

- மார்ட்டின் மெடெய்ரோஸ், பிராந்திய கவுன்சிலர், வார்டுகள் 3 & 4; தலைவர், பொருளாதார வளர்ச்சித்துறை, ப்ராம்ப்ட்டன் நகரம்

“புதுமைபடைத்தல் மற்றும் முன்னோடியான உற்பத்தி வகையில் ப்ராம்ப்ட்டன் நகரம் முன்னணி வகிக்கிறது. ஸ்டெல்லாண்டிஸ் தனது ப்ராம்ப்ட்டன் உற்பத்தி ஆலையை மறுசீரமைப்பு செய்யவிருக்கும் இன்றைய அறிவிப்பை வரவேற்கிறோம். இப்படி மின்சாரமயமாக்கலை நோக்கி நகர்வது நமது உள்ளூர் பொருளாதாரத்திற்கு பயனளிப்பது மட்டுமல்லாமல், வாகனத் துறையின் எதிர்காலத்தில் முன்னணியில் இருக்க ப்ராம்ப்ட்டனை அனுமதிக்கும்.”

- பால் வின்செண்ட், பிராந்திய கவுன்சிலர், வார்டுகள் 1 & 5; உப தலைவர், பொருளாதார வளர்ச்சித்துறை, ப்ராம்ப்ட்டன் நகரம்

“நமது உள்ளூரில் வாகனத் தொழிலை துவக்கி வைத்த ஸ்டெல்லாண்டிஸ் நிறுவனமானது, மின்சார வாகனங்களைத் தயாரிப்பதற்காகத் தங்கள் ப்ராம்ப்ட்டன் உற்பத்தி ஆலையை மறுசீரமைப்பு செய்வதன் பேரில், ப்ராம்ப்ட்டன் பொருளாதார மேம்பாட்டு அலுவலகமானது, அதற்கு தொடர்ந்து ஆதரவளிக்க முன்வருகிறது. எதிர்காலத்தை நோக்கிச் சிந்திக்கும் வகையில், முன்னோடியான உற்பத்தித் துறையை ஆதரிப்பதற்காக ப்ராம்ப்ட்டன் நகரம் மூலோபாய ரீதியாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது; மேலும் எங்களின் உயர்தரம் கொண்ட பணியாளர்களுடனும் மற்றும் உற்பத்தி வகையில் விருது பெற்ற காரணமாகவும், வாகனத் துறையின் எதிர்காலத்தில் ஒரு அங்கமாக இருக்க சரியான அமைவிடத்தை நாங்கள் வழங்குகிறோம்.

- க்ளேயர் பார்னெட், இயக்குனர், பொருளாதார வளர்ச்சித்துறை, ப்ராம்ப்ட்டன் நகரம்

“இன்றைய அறிவிப்பானது தொழிற்சங்கங்கள், அரசாங்கங்கள் மற்றும் தொழிற்சுறைகள் ஒன்றிணைந்து வாகன உற்பத்தி வேலைவாய்ப்புக்களைப் பாதுகாப்பதும் கனடிய உற்பத்தித் துறையை வலுவாக வைத்திருப்பதுவும் எவ்வளவு முக்கியம் என்பதைக் காட்டுகிறது. ப்ராம்ப்ட்டன் அசெம்பிளி ஆலையில் உள்ள கடினமாக உழைக்கும் தொழிலாளி, அர்ப்பணிப்புள்ள மக்கள், தங்கள் வகையில் மிக உயர்ந்த தரம் வாய்ந்த, அதிகம் விற்பனையாகும் வாகனங்களை உருவாக்குவதில் பெருமை கொள்கின்றனர். வரவிருக்கும் ஆண்டுகளில், கனடாவின் மின்சார வாகன மாற்றத்தில் முக்கிய பங்கு வகிப்பதில் இப்போது நாம் பெருமைப்படலாம்

- டேன்னி ப்ரைஸ், தலைவர், யூனியன்போர் லோக்கல் 1285 (Unifor Local 1285)

“இந்த முதலீடானது, ப்ராம்ப்ட்டனுக்கான ஸ்டெல்லான்ட்டிஸின் திடமான அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. இந்த முதலீட்டின் பெருவாரியான தாக்கமானது, உள்ளூர் சப்ளையர்கள் மற்றும் பணியாளர்களுக்கு, மற்றும் நமது சமூகத்தின் எதிர்காலத்திற்கு, மிகவும் நன்மை பயப்பதாகும் “

- டோட் லெட்ஸ், தலைமை செயல் அதிகாரி, ப்ராம்ப்ட்டன் வர்த்தகக் கழகம்

-30-

கனடா நாட்டில் மிக விரைவாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றான ப்ராம்ப்ட்டன் தன் வசத்தில் 700,000 மக்களையும் 75,000 வணிக அமைப்புக்களையும் கொண்டிருக்கிறது. நாங்கள் செய்யும் ஒவ்வொரு காரியத்திலும் பொதுமக்களை மனத்தில் வைத்தே செய்கின்றோம். பலதரப்பட்ட சமுதாயத்தினர் எங்களுக்கு வலு சேர்க்கின்றனர், முதலீட்டை நாங்கள் ஈர்க்கிறோம், தொழில்நுட்பரீதியில் மற்றும், சுற்றுச்சூழல்ரீதியிலான புதுமைப் படைத்தலில் முன்னணி வகிப்பதற்கான பயணத்தில் நாங்கள் சென்றுகொண்டிருக்கிறோம். பாதுகாப்பான, நிலைத்து நிற்கவல்ல மற்றும் வெற்றிகரமான ஆரோக்கியமிக்க ஒரு நகரைக் கட்டமைப்பதற்கான வளர்ச்சிப்பாதையில் நாங்கள் பங்கு வகிக்கிறோம். Twitter, Facebook, மற்றும் Instagram ஆகியவற்றில் எங்களுடன் இணையுங்கள். www.brampton.ca இல் இன்னும் தெரிந்துகொள்ளுங்கள்.

ஊடக தொடர்பு

ப்ராம்ப்ட்டன் நகர பன்முக கலாச்சார ஊடகம்

multiculturalmedia@brampton.ca